

































# காய்கறிகள் விளக்கப்படம் - Vegetables Chat



<p>கூனைப்பு (kunnaipu)</p>  <p>Artichoke</p>	<p>தண்ணீர்விட் டான் கிழங்கு (tannir vittan kilangu)</p>  <p>Asparagus</p>	<p>விதையவரை (vitaivarai)</p>  <p>Beans</p>	<p>செங்கிழங்கு (cenkilanku)</p>  <p>Beetroot</p>	<p>பாகற்காய் (pakarkay)</p>  <p>Bitter gourd</p>
<p>பச்சைப் பூக்கோசு (pachai pukos)</p>  <p>Broccoli</p>	<p>களைக் கோசு (kalaikosu)</p>  <p>Brussel Sprout</p>	<p>முட்டைக் கோசு (muttaikkos)</p>  <p>Cabbage</p>	<p>மஞ்சள் முள்ளங்கி (mancal mullanki)</p>  <p>Carrot</p>	<p>குடை மிளகாய் (kudai milakay)</p>  <p>Capsicum</p>
<p>பூக்கோசு (puk kocu)</p>  <p>Cauliflower</p>	<p>செலரி இலைகள் (celari ilaikai)</p>  <p>Celery</p>	<p>மிளகாய் (milagai)</p>  <p>Chilli</p>	<p>மக்காச் சோளம் (makka cholam)</p>  <p>Corn</p>	<p>வெள்ளரிக்காய் (vellarikkay)</p>  <p>Cucumber</p>
<p>கத்தரிக்காய் (kattirikkay)</p>  <p>Eggplant</p>	<p>பூண்டு (puntu)</p>  <p>Garlic</p>	<p>இஞ்சி (inci)</p>  <p>Ginger</p>	<p>வெண்டைக்காய் (veindakai)</p>  <p>Lady's Finger</p>	<p>இராகுச்சிட்டம் (irakuccittam)</p>  <p>Leek</p>
<p>காளான் (kalan)</p>  <p>Mushroom</p>	<p>வெங்காயம் (venkayam)</p>  <p>Onion</p>	<p>பட்டாணி (pattani)</p>  <p>Peas</p>	<p>உருளைக்கிழங்கு (urulaikilangu)</p>  <p>Potato</p>	<p>பூசணிக்காய் (pucinikai)</p>  <p>Pumpkin</p>
<p>முள்ளங்கி (mullanki)</p>  <p>Radish</p>	<p>க்கீரை (keerai)</p>  <p>Spinach</p>	<p>தக்காளி (takkali)</p>  <p>Tomato</p>	<p>கோசுக்கிழங்கு (kocukkilanku)</p>  <p>Turnip</p>	<p>சீமைச் சுரைக்காய் (cimach curaikkay)</p>  <p>Zucchini</p>



கற்று மகிழவும்

